

நிரந்தர மேலதிகப்பற்று வசதிகள்

எமது நிலையான வசதியை உங்களுடைய வியாபாரத்தின் செயற்பாட்டு மூலதன தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு மற்றும் எந்தவொரு அவசர நிதி தேவையை நிறைவேற்றிக்கொள்ளுவதற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விசேட பயன்கள்

- போட்டி ரீதியான வட்டிவீதம்
- வசதியைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு அமைவாக கணிப்பிடப்படுகின்ற வட்டி வீதம்
- ஆகக் குறைந்த பத்திரங்கள்
- தளர்வான நிபந்தனைகள்

தகுதி

- முக்கியமாக வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் ஆற்றலுக்கு உட்பட்டு வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
- வியாபார பதிவுச் சான்றிதழ் மற்றும் சாத்தியமான முறையில் உள்ள வியாபாரம் ஒன்று இருக்க வேண்டும்
- திருப்திகரமான சராசரி மீதியை மற்றும் வைப்பு பரிமாணத்தைக் கொண்ட குறைந்தபட்சம் 6 மாத காலம் முழுவதும் பேணுகின்ற நடைமுறைக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.
- நடைமுறைக் கணக்கில் 6 மாத காலப்பகுதிக்குள் மதிப்பற்ற காசோலைகள் அறிவிக்கப்பட்டிருந்தலாகாது

வசதியின் அளவு

- வாடிக்கையாளரின் தேவை, நோக்கம், மீளச் செலுத்தும் ஆற்றல் மற்றும் கடனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உள்ள தகுதி என்பவற்றின் மீது தங்கியிருக்கின்றது

வட்டி வீதம்

- மக்கள் வங்கியின் இணையத்தளம் - www.peoplesbank.lkஇற்குள் பிரவேசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

மீளச் செலுத்தும் காலம்

- 1 வருடமாகும்
(வருடாந்த மீளாய்வுக்கும் புதுப்பித்தலுக்கும் உட்பட்டு 3 வருடங்கள் வரை வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்)

கட்டணங்கள், தரகு, வட்டி போன்றவை

- நிலையான மற்றும் வேறுபடும் வட்டி வீதம்
- நிலுவை தவணைப் பணத்திற்காக தண்டனை வட்டி

- ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் தயாரிப்பு கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- அரசு முத்திரைக் கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப் பணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)

விண்ணப்பிக்கும் முறை

- நாடு முழுவதும் அமைந்துள்ள அண்மித்த கிளைக்கு அல்லது சேவை நிலையத்திற்குப் பிரவேசித்து மேலதிகப்பற்று வசதிக்காக விண்ணப்பிக்க முடியும்

நியதிகளும் நிபந்தனைகளும்

- தற்போதைய வியாபார செயலாற்றுகை மற்றும் நிதியியல் மதிப்பீட்டுக்கு உட்பட்டு கடன் வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- நிதி வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணைப்பொறுப்புகளை வழங்குவதை, பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது
- கடன் வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது உள்ளக கடப்பாடு மற்றும் கொடுகடன் தகவல் பணியக (CRIB) கடப்பாடு என்பவை பரிசோதிக்கப்படும்
- கடன் வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை கால மாற்றத்திற்கு உள்ளாகும். ஆகவே, புதிய தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்ளுவது பொருத்தமானதாகும்.

முறைப்பாடுகளைக் கையாளும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்களுக்கு info@peoplesbank.lkஇன் ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றை அழைப்பதன் மூலமும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்

மேலதிக தகவல்கள்

- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481